

Top 15 Languages in North Carolina

English: Craven County Hospice complies with applicable Federal civil rights laws and does not discriminate on the basis of race, color, national origin, age, disability, or sex.

ATTENTION: If you speak English, language assistance services, free of charge, are available to you. Call 252-636-4930.

Spanish: Craven County Hospice, cumple con las leyes federales de derechos civiles aplicables y no discrimina por motivos de raza, color, nacionalidad, edad, discapacidad o sexo.

ATENCIÓN: si habla español, tiene a su disposición servicios gratuitos de asistencia lingüística. Llame al 252-636-4930.

Vietnamese: Craven County Hospice, tuân thủ luật dân quyền hiện hành của Liên bang và không phân biệt đối xử dựa trên chủng tộc, màu da, nguồn gốc quốc gia, độ tuổi, khuyết tật, hoặc giới tính.

CHÚ Ý: Nếu bạn nói Tiếng Việt, có các dịch vụ hỗ trợ ngôn ngữ miễn phí dành cho bạn. Gọi số 252-636-4930.

Chinese: Craven County Hospice . 遵守適用的聯邦民權法律規定，不因種族、膚色、民族血統、年齡、殘障或性別而歧視任何人。

注意：如果您使用繁體中文，您可以免費獲得語言援助服務。請致電 252-636-4930。

Korean: Craven County Hospice . 은(는) 관련 연방 공민권법을 준수하며 인종, 피부색, 출신 국가, 연령, 장애 또는 성별을 이유로 차별하지 않습니다.

주의: 한국어를 사용하시는 경우, 언어 지원 서비스를 무료로 이용하실 수 있습니다. 252-636-4930 번으로 전화해 주십시오.

French: Craven County Hospice . respecte les lois fédérales en vigueur relatives aux droits civiques et ne pratique aucune discrimination basée sur la race, la couleur de peau, l'origine nationale, l'âge, le sexe ou un handicap.

ATTENTION : Si vous parlez français, des services d'aide linguistique vous sont proposés gratuitement. Appelez le 252-636-4930.

Arabic: Craven County Hospice . يلتزم أو اللون أو العرق أساس على يميز ولا بها المعمول الفدرالية المدنية الحقوق وانين الجنس أو الإعاقة أو السن أو الوطني الأصل.

252-636-4930.

برقم اتصل .بالمجان لك تتوافر اللغوية المساعدة خدمات اللغة،فإن اذكر تتحدث كنت إذا:ملحوظة

Gujarati: Craven County Hospice . લાગુ પડતા સમવાયો નાગરકિ અધકિર કાયદા સાથે સુસંગત છે અને જાતી, રંગ, રાષ્ટ્રી મૂળ, ઉમર, અશક્તતા અથવા લાંગિના આધારે ભેદભાવ રાખવામાં આવતો નથી.

સુચના: જો તમે ગુજરાતી બોલતા હો, તો ના:શુલ્ક:ભાષા સહાય સેવાઓ તમારા માટે ઉપલબ્ધ છે. ફોન કરો 252-636-4930.

Hmong: Craven County Hospice . ua raws cov kev cailij choj yuam siv ntawm Tsom Fwv Nrub Nrab Teb Chaw hais txog pej xeeem cov cai (Federal civil rights laws) thiab tsis ciav-cais leejtwg vim nws hom neeg, nqaij tawv, lub tebchaws tuaj, hnuv nyoog, kev tsis taus, los yog poj niam txiv.

LUS CEEV: Yog tias koj hais lus Hmoob, cov kev pab txog lus, muaj kev pab dawb rau koj. Hu rau 252-636-4930.

Russian: Craven County Hospice . соблюдает применимое федеральное законодательство в области гражданских прав и не допускает дискриминации по признакам расы, цвета кожи, национальной принадлежности, возраста, инвалидности или пола.

ВНИМАНИЕ: Если вы говорите на русском языке, то вам доступны бесплатные услуги перевода. Звоните 252-636-4930.

German: Craven County Hospice . erfüllt geltenden bundesstaatliche Menschenrechtsgesetze und lehnt jegliche Diskriminierung aufgrund von Rasse, Hautfarbe, Herkunft, Alter, Behinderung oder Geschlecht ab.

ACHTUNG: Wenn Sie Deutsch sprechen, stehen Ihnen kostenlos sprachliche Hilfsdienstleistungen zur Verfügung. Rufnummer: 252-636-4930.

Tagalog: Sumusunod ang Craven County Hospice . sa mga naaangkop na Pederal na batas sa karapatang sibil at hindi nandiskrimina batay sa lahi, kulay, bansang pinagmulan, edad, kapansanan o kasarian.

PAUNAWA: Kung nagsasalita ka ng Tagalog, maaari kang gumamit ng mga serbisyo ng tulong sa wika nang walang bayad. Tumawag sa 252-636-4930..

Mon-Khmer, Cambodian:

Craven County Hospice .
អនុវត្តតាមច្បាប់សិទ្ធិពលរដ្ឋបន្ថែមសម្រាប់សមរម្យនិងមិនមានការរើសអើង នៃព្រះសាសនា ពណ៌សម្បុរ សញ្ជាជាតិដទៃ អាយុ ពិការភាព ឬភេទ។

ប្រយ័ត្ន៖ បរិស្ថានអ្នកនិយាយភាសាខ្មែរ សំរាប់ជំនួយជូនកែតម្រូវ ដោយមិនគិតលុយ គឺអាចមានសំរាប់បរិស្ថាន ចូរ ទូរស័ព្ទ 252-636-4930។

Japanese: Craven County Hospice . は適用される連邦公民権法を遵守し、人種、肌の色、出身国、年齢、障害または性別に基づく差別をいたしません。

注意事項：日本語を話される場合、無料の言語支援をご利用いただけます。252-636-4930 まで、お電話にてご連絡ください。

Hindi: Craven County Hospice . लागू होने योग्य संघीय नागरिक अधिकार कानून का पालन करत है और जाति, रंग, राष्ट्रीय मूल, आयु, विकलांगता, या लिंग के आधार पर भेदभाव नहीं करता है।

ध्यान दें: यदि आप हिंदी बोलते हैं तो आपके लिए मुफ्त में भाषा सहायत सेवाएं उपलब्ध हैं। 252-636-4930 पर कॉल करें।

.ອຳນວຍການສູນຊີວິດ>ໂຮງໝໍສູນຊີວິດ>ໂຮງໝໍສູນຊີວິດ
ປະຕິບັດຕາມກົດໝາຍວ່າດ້ວຍສິດທິພົນລະເມືອງຂອງຮຸ່ນບານກາງທັງ ຄັ້ງ ຄັ້ງ ຄັ້ງ
ແລະບໍ່ຈຳແນກໂດຍອົງໃສ່ພັນຖານດ້ານເຊື້ອຊາດ, ສີ່ວິ, ຊາດກຳເນີດ, ອາຍ, ຄວາມພິການ, ຫ ເພດ.

ໂປດຊາບ: ຖ້າວ່າ ທ່ານເວົ້າພາສາ ລາວ, ການບໍລິການຊ່ວຍເຫຼືອດ້ານພາສາ, ໂດຍບໍ່ເສັຽຄ່າ,
ແມ່ນມີຮັບໃຊ້ທ່ານ. ໂທ 252-636-4930